



**சபரகமுவ மாகாணக் கல்வித்திணைக்களம்
வாரந்தப்பாடசாலை**

பாடம்:வணிகமும் கணக்கிட்டுக் கல்வியும்

வாரம் ஆகஸ்ட் 30- செப்டம்பர் 03 2021

தரம் 10

தெஹியோவிடகல்வி வலயம்

அலகு 11 : பரீட்சை மீதி

குறித்த கால இறுதியில் பேரேட்டுக் கணக்குகளின் வரவு மீதிகளையும் செலவு மீதிகளையும் உள்ளடக்கியதாகத் தயாரிக்கப்படும் பட்டியலானது **பரீட்சை மீதி** எனப்படும் .

பயிற்சி 1

2020.05.31 ஆம் திகதி அஜித் வணிகத்தின் பேரேட்டுக் கணக்குகளை சம்பந்தித்தி பெற்றுக் கொள்ளப்பட்ட மீதிகள் பின்வருமாறு காட்டப்பட்டுள்ளது.

	ரூபா
காசு	7300
சரக்கிருப்பு	10000
கொள்வனவு	280000
விற்பனை	200000
கடன்பட்டோர்	30000
வங்கிகடன் 15%	50000
காணி	400000
வங்கிக்கடன் வட்டி	3000
கொடுத்த கழிவு	3200
பெற்ற கழிவு	5000
வாடகைக் கொடுப்பனவு	8000
சம்பளம்	14000
விளம்பரச் செலவு	12500
மூலதனம்	500000
கடன் கொடுத்தோர்	13000

இம் மீதிகளை பயன்படுத்தி பரீட்சை மீதியை தயாரிக்குக.

பயிற்சி

1. பாடப்புத்தகத்திலுள்ள செயற்பாடு 01 ஐ செய்க (பக்கம் 176)

பயிற்சி 2

2020.04.01 இல் விற்பனை நிலையமொன்றை ஆரம்பித்த லலிதா வியாபாரத்தின் 2020.04.30 இல் பேரேடுகளில் இருந்து எடுக்கப்பட்ட மீதிகள் வருமானு.

	ரூபா
காசு	80,000
12% வங்கிக் கடன்	180,000
கொள்வனவு	300,000
மின்சாரக் கட்டணம்	12,000
பெற்ற கழிவு	16,000
இயந்திர உபகரணம்	800,000
எழுதி கருவிச் செலவு	10,000
முதலீட்டு வருமானம்	6,000
விற்பனை	730,000
கடன்பட்டோர்	70,000
கடன் கொடுத்தோர்	48,000
கொடுத்த கழிவு	8,000
தளபாடம்	40,000
சம்பளம் செலுத்தல்	60,000
12% முதலீடு	100,000
2020.04.01 இல் மூலதனம்	500,000

தேவை,

மேலுள்ள மீதிகளைக் கொண்ட பரீட்சை மீதிகளைத் தயாரிக்குக.